2. வினாக்கள்—விடைகள்.

உடுக்குறியிட்ட வினாக்கள்.

இரால் ஏற்றுமதி.

*வினா எண். 221—திரு. த. வேணுகோபால், திரு. பி. ஈஸ்வர மூர்த்தி என்கிற சொரணம்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க் கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இரால் ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?

(ஆ) அதன் மூலம் 1979–80-ல் ஈட்டிய வருவாய் எவ்வளவு?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1.19 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,120 கிலோ இரால் மீன்களை பதப்படுத்தி ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. கழகத்திற்குச் சொந்தமான '' தஞ்சை '' மற்றும் '' நெல்லை '' ஆகிய இரண்டு மீன்பிடி கப்பல்கள் மூலம் பிடிக்கப்படும் இரால்கள் கழகத்தின் உறைவிப்பு நிலையங்களில் பதப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை. தற்போது இந்த இரண்டு மீன்பிடி கப்பல்களும் விசாகப்பட்டினம் கடலில் மீன் பிடிக்கின்றன. கிடைக்கும் இரால் மற்றும் இதர வகை மீன்கள் விசாகப்பட்டினத்திலேயே உறைவிப்பு நிலையங்கள் வைத்துள்ள ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

(ஆ) 1979–80 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் இராலை ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால் இவ்வாண்டில் இவ்விரண்டு மீன்பிடி கப்பல்கள் மூலம் பிடிக்கப்பட்ட 61,385.220 கிலோ இராலை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வசதியுள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்றதில் ரூபாய் 31.01 இலட்சம் வருமானம் கழகத்திற்கு கிடைத்துள்ளது.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம்: பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது இரால் மீன்களுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகமாக இருக்கிறது. அந்நியச் செலவாணியை அது அதிக அளவில் ஈட்டித் தருகிற வாய்ப்பு இருக்கிறது. இரால் மீன் பிடிப்பதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால், அதிக

அளவில் அந்த வகை மீனைப் பிடிக்க முடியவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகவே, அதிக இரால் மீன்களைப் பிடிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தர அரசு முன் வருமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, இப்போது இரண்டு கப்பல்கள் அந்த இரால் வகை மீன் பிடிப்பதற்காக வைத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வகை மீன்களுக்கு ஜப்பான் நாட்டில் அதிக கிராக்கி இருக்கிறது. ஆகவே, அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு வருகி றோம். நம்முடைய சென்னையைச் சார்ந்த கடலில் இரால் வகை மீன்கள் குறைவாக இருப்பதால், அந்தக் கப்பல்களை நிர்வகிப்பதற்கு ஆகும் செலவிற்குக் கூட அதில் இருந்து வருகிற வருமானம் போதாது என்கிற காரணத்தால், தற்போது நம் மிடம் இருக்கிற இரண்டு இரால் மீன்பிடி கப்பல்களையே விசாகப் பட்டினம் கடற்கரைப் பகுதியில் வைத்துக் கொண்டு மீன் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். அதன் மூலம் கணிசமாக அளவிற்கு கிட்டத்தட்ட 31 லட்சம் ரூபாய் அளவிற்கு நமக்கு வருமானம் கிடைத்து இருக்கிறது. அடுத்த ஆண்டுத் திட்டத்தில் மேற்கொண்டு இரண்டு டிராலர்களை இது போன்ற மீன்பிடிப் பதற்காக வாங்க இருக்கிறோம். இதற்கான முயற்சிகளை மீனளத் துறை மேற்கொண்டு வருகிறது.

திரு. செ. சிவசாமி : தலைவரவர்களே, தமிழ்நாட்டு கடற்கரை ஓரங்களில் இரால் அதிகமாகக் கிடைக்கிறது என்று பல குறிப்புகளிலிருந்து பேசப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கிடைக்கின்ற இரால் மீன்களையும் ஏற்றுமதிக்காக ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதை நமது துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்படுமா ? அதுமட்டுமல்ல. இங்கே கிடைக்கின்ற இரால் பூராவையும் கேரளத்திலுள்ள வியாபாரிகளுக்கு ஏலத்தில் விட்டு விடுவதாகச் சொல்லப்படுகிறது. கேரள வியாபாரிகளின், கார்கள்தான் நம்முடைய கடற்கரை ஓரங்களில் இந்த இரால் மீன்களை வாங்குவதற்காக சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இதிலே அரசாங்கம் கவனம் செலுத்தி, நம்முடைய அரசாங்கமே இந்த இரால்களை வாங்கி ஏற்றுமதி செய்ய நட வடிக்கை எடுக்கப்படுமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இப்போது கடற்கரை ஓரங்களில் கட்டுமரம் வைத்திருப் பவர்களும், சிறு படகு, விசைப் படகு வைத்திருப்பவர்களும், இரால் பிடிக்கிறார்கள். இந்த இரண்டு கப்பல்களும் ஆழ்கடலில்

சென்று இரால் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த கப்பல்களும் கரையோரங்களில் மீன் பிடிக்க ஆரம்பித்தால் கட்டுமரம், சிறு படகு வைத்திருப்பவர்களுக்குத் தொல்லையாக இருக்கும். நம்முடைய பகுதியில் அதிகமாக இரால் கிடைக்காததால் அதிகமாகக் கிடைக்கின்ற விசாகப்பட்டினத்தில் இந்த இரண்டு கப்பல்களையும் வைத்திருக்கிறோம். அங்கே அதிகமான இரால் கிடைத்து, அதனால் நல்ல இலாபம் கிடைப்பதால், மேற்கொண்டும் அதிகமாக 'ட்ராலர்களை' வாங்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

சாத்தனூர் அணையில் மீன் விற்பனை.

*வினா எண் 222—திரு. பெ. சு. திருவேங்கடம்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) வடஆற்காடு மாவட்டம் சாத்தனூர் அணையில் மீன் வளர்க்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரமென்ன?

(இ) இதனால் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம்?

(ஈ) உள்ளூரில் மீன் விற்பனை உண்டா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) சாத்தனூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழ் நாடு மீன் வளர்ச்சிக் கழகம் நேரடியாக வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதில்லை.

(ஆ) இவ் வினாவிற்கு இடமில்லை.

(இ) இவ் வினாவிற்கு இடமில்லை.

(ஈ) உண்டு.

திரு. பெ. சு. திருவேங்கடம்: தலைவரவர்களே, சாத்தனூர் அணையில் கிடைக்கின்ற மீன்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். திருவண்ணாமலைக்கு அருகே கடற்கரையோ, ஆறோ இல்லை. அணையில் கிடைக்கின்ற மீன்களும் வெளி மாநிலங்களுக்கு போய் விடுவதால் அங்கே உள்ள மக்களுக்கு மீன் கிடைக்க வழியில்லை. ஆகவே திருவண்ணாமலையில்